

உடனடி வெளியீட்டுக்காக

அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை ப்ராம்ப்ட்டன் நகரம்

தீத்தடுப்பு வாரம் அனுசரிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 2, 2020) – அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை ப்ராம்ப்ட்டன் நகரம் தீத்தடுப்பு வாரம் அனுசரிப்பதுடன், வீட்டில் சமையல் செய்யும்போது குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் கற்றுக்கொடுக்கிறது. இந்த ஆண்டிற்கான மையக்கருத்தானது “சமையல் செய்யும்போது சமையல் அறையிலேயே இருக்கவும்” என்பதாகும்.

ப்ராம்ப்ட்டன் நகரில் இருக்கும் வீடுகளில் தீப்பிடிப்பதற்கு, சமையலறை தீயே காரணமாக இருந்திருக்கிறது. சமையல் செய்யும் போது பாதுகாப்புடன் இருக்க, குடியிருப்புவாசிகள் பின்வரும் எளிய காரியங்களைக் கடைப்பிடிக்கலாம்:

- சமையல் செய்யும்போது சமையல் அறையிலேயே இருக்கவும்
- சமையல் செய்துகொண்டிருக்கும்போது செல்ஃபோன் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றால் ஏற்படும் கவனச்சிதறல் வேண்டாம்
- சமையல் செய்துகொண்டிருக்கும்போது அங்கிருந்து அகலவேண்டிய வந்தா, அடுப்பை அணைத்து விட்டு, அதன் மேல் இருக்கும் பாத்திரத்தை பர்னர் பாகத்திலிருந்து இறக்கி வைத்து விடவும்
- தூக்கக் கலக்கமாக இருக்கும்போதோ மது அல்லது கஞ்சாவின் போதையில் இருக்கும்போதோ சமையலில் ஈடுபட வேண்டாம்.
- தீப்பிடிக்க வாய்ப்புள்ள எந்த ஒரு பொருளையும் (உதாரணமாக, பின்னல் செய்யப்பட்ட கையுறைகள், மரத்தாலான பாத்திரங்கள், உணவுப்பொட்டலங்கள், துவாலைகள், திரைச்சீலைகள்) அடுப்பைவிட்டு தூரமாக தள்ளி வைக்கவும்.
- சமையல் செய்யும் போது கைப்பாகம் குட்டையாக அல்லது இறுக்கமாக இருக்கும் ஆடைகள் அணியவும்

தீத்தடுப்பு வாரத்தின் ஆன்லைன் நிகழ்ச்சிகள்

கோவிட்- 19 தொற்று பரவல் காரணமாக ப்ராம்ப்ட்டன் நகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவையினர் அனுசரிக்கின்ற தீத்தடுப்பு வாரமானது இந்த ஆண்டில் மெய்நிகர் நிகழ்ச்சியாக இருக்கும். ப்ராம்ப்ட்டன் நகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை அமைப்பை [Twitter](#), [Facebook](#), யில் பின்பற்றவும் மற்றும் தினசரி குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் இன்னும் பலவற்றுக்கு [YouTube](#) பார்க்கவும்!

அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை தீயணைப்புத்துறைத் தலைவர் போயெஸ் மற்றும் ஜெ. ரெட் அண்ட் கோ ஃபுட் + ட்ரிங்க் (J. Red & CoFood + Drink) இன் தலைமை சமையற்கலை வல்லுனர் ஜேஸன் ரோஸ்ஸோ ஆகியோருடன் [ப்ராம்ப்ட்டன் நகரின் Facebook பக்கத்தில்](#) இணையுங்கள் ; இதில் நேரடி சமையல் நிகழ்ச்சி இருக்கும்; இதில் ருசிகரமான உணவுப் பதார்த்தம் செய்தலுடன், தீத்தடுப்புக்கான சில பாதுகாப்பு உத்திகளும் கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்பும் இருக்கும்!

ஆன்லைன் வழியாக ரெக்கே கிச்சன் (Reggae Kitchen) ஐச் சேர்ந்த செஃப் வேய்ன் ரெய்ட் அவர்களுடன் ஒரு சமையல் வகுப்பு இருக்கும் –இதில் சமையலறையில் பாதுகாப்பாக இருக்கும்போதே, எளிமையான ஜெர்க் சிக்கன் ஸ்ட்டர் ஃப்ரை எப்படிச் செய்வது என்பது பற்றி கற்றுக்கொடுப்பதும்.

ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு [ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக](#) இருப்பதற்கான தனது பங்கினை தீத்தடுப்பு வாரமானது ஆற்றுகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“தீ தடுப்பு வாரம் என்பது தீயைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றவகையிலான மதிப்புமிக்க நினைவூட்டலாக செயல்படுகிறது. COVID-19 தொற்று பரவலில் இருந்து நம்மை தடுப்பதில் உதவுவதற்காக நம்மில் பலர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் அதேவேளையில், சமைக்கும்போதும் அதுபோலவே பாதுகாப்பாக இருப்பதுவும் மிகவும் முக்கியமானது. அனைத்து குடியிருப்பாளர்களும் சமைக்கும் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வதை நான் ஊக்குவிக்கிறேன்

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தீயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குடியிருப்பாளர்கள் 'சாதகமாகவே நடக்கும்' எனும் பாணியில் இருப்பதை நான் ஊக்குவிக்கிறேன். சமையலறையில் தீ பாதுகாப்பு பற்றி அறிந்து, உங்கள் வீடுகளையும் உங்களுக்குப் பிரியமானவர்களையும் நெருப்பிலிருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள். நாம் அனைவரும் நம் பங்கைச் செய்தால் போதும், உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்படும்.”

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்கள் குழு ஒவ்வொரு நாளும் செயல்படுகிறது, நமது நகரத்தையும் நமது குடியிருப்பாளர்களையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அனைத்து குடியிருப்பாளர்களும் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வீட்டை உறுதி செய்வதில் அவர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி தங்களுக்கு கற்பிப்பதை நான்

ஊக்குவிக்கிறேன். ஒன்றாக வேலை செய்வதால், தீயைத் தடுப்பதில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ”

- சார்மேய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர் வார்டுகள் 7 & 8, துணைத் தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டனில் ஏற்படுகின்ற வீட்டு தீ விபத்துகளுக்கு சமையலறை தீயே முதல் காரணமாக உள்ளது, அவை பொதுவாக எளிதில் தடுக்கப்படக் கூடியவைதான். நமது ப்ராம்ப்ட்டன் நகர தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுக்கான குழுவானது எப்போதும் சேவையாற்ற தயாராக உள்ளது; இருப்பினும், குடியிருப்பாளர்களும் கூட நமது தீ தடுப்பு குழுவில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றனர், மற்றும் அவர்களது வீடுகளில் தீ ஏற்படுவதைத் தடுக்க அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் பாதுகாக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைக் கண்டறியவும். ”

- தலைவர் பில் போயெஸ், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca